

# ஞானஸ்நானம் “எப்படி?” “யாருக்கு?” மற்றும் “ஏன்?”

பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப் படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப் படுவான் என்றார் (மாற். 16:15, 16).

ஞானஸ்நானத்தைக் குறித்த எண்ணப்போக்குகள் இயேசுப் பின்பற்றுவதாக அறிவித்துக் கொள்பவர்களிடையில் பிரிவினைக்குக் காரணமாகியுள்ளன. “ஞானஸ்நானம் கட்டளையிடப்பட்டுள்ளது என்ற உறுதிப்பாட்டின் மீது கிறிஸ்தவர்கள் பொதுவாக இணைந்துள்ளனர், ஆனால் அந்தக் கருத்தின் மற்ற அம்சங்கள் எல்லாவற்றினமீதும் அவர்கள் பிரிந்து கிடக்கின்றனர்.”<sup>1</sup> ஞானஸ்நானம் செயல்படுத்தப்பட வேண்டிய வழிமுறை, அது யாருக்குக் கொடுக்கப்பட வேண்டும் மற்றும் அதன் நோக்கம் ஆகியவையே இந்தப் பிரிவினைக்குக் காரணமாக உள்ள மூன்று அம்சங்களாகும். இந்த விபரங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் வேதாகமம் கூறுவது என்ன என்று நாம் கண்ணோக்குவோம்.

## ஞானஸ்நானம் எவ்விதம் செயல்படுத்தப்பட்டது?

முழுக்காட்டப்படுதல் என்பது தேவனுக்கு ஏற்புடையதாய் உள்ளது என்பதை ஏறக்குறைய ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்வார்கள், ஆனால் முழுக்காட்டுதலுக்குப் பதிலாகத் தெளித்தலையோ அல்லது ஊற்றுதலையோ தேவன் ஏற்றுக் கொள்வாரா இல்லையா என்பதில்தான் விவாதம் எழுகின்றது.

தேவனுக்குத் தொடர்புடைய எல்லா விஷயங்களிலும் நாம் உறுதியானதாய் இருக்கின்ற வழிமுறையைத்தான் பின்பற்ற வேண்டும். “ஞானஸ்நானம் கொடுத்தல்” (“திருமுழுக்குக் கொடுத்தல்”) என்ற வார்த்தையில் உள்ள சந்தர்ப்பப் பொருளே, ஊற்றுதல் அல்லது தெளித்தல் என்பவற்றையல்ல, ஆனால் முழுக்காட்டுதலையே சுட்டிக்காட்டுகின்றது.

ஞானஸ்நானம் என்பதற்கு உலகப் பிரகாரமான அகராதிகள் தற்கால அர்த்தமாக “தெளித்தல், ஊற்றுதல் அல்லது முழுக்குதல்” என்பவற்றைக் கொடுத்தாலும், அவைகள் “ஞானஸ்நானப் படுத்துதல்” என்பதற்கான கிரேக்க வார்த்தை வடிவத்தின் சொல் தோற்ற வரலாற்றைத் தரும் பொழுது, அச்சொல் (தொடக்கத்தில்) “அமிழ்த்துதல்” அல்லது “முழுக்காட்டுதல்” என்று அர்த்தப்பட்டதாகவே எடுத்துரைக்கின்றன:

*The American Heritage® Dictionary*: “baptize” is derived from “Gk. *baptein*, to dip.”<sup>2</sup>

*The Anchor Bible Dictionary*: “The Gk. verb for ‘baptize’, *baptizein*, is formed from *baptein*, ‘dip,’ and means ‘dip frequently or intensively, plunge, immerse.’”<sup>3</sup>

*Origins, a Short Etymological Dictionary of Modern English*: “The effectual Origin lies in Gr *baptizein*, a modified form of *baptein* ... to dip in water.”<sup>4</sup>

மற்ற எல்லா முக்கியமான அகராதிகள் யாவும் “அமிழ்த்துதல்” அல்லது “முழுக்காட்டுதல்” என்ற விளக்கத்தை ஒப்புக் கொள்ளுகின்றன.

மேலும் நாம், “ஞானஸ்நானம் என்பதன் வடிவம், தொடக்க காலத்தில் உடல் முழுவதையும் தண்ணீருக்குள் முழுக்காட்டுதல் என்பதாகவே இருந்தது, ஆனால் 2ம் நூற்றாண்டு முதல் நீரை ஊற்றி ஞானஸ்நானம் கொடுத்தல் என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைமையாக உள்ளது”<sup>5</sup> என்றும் வாசிக்கின்றோம். “பழங்கால ஞானஸ்நானத் தொட்புகள் காண்பிக்கின்றபடி, பழங்காலங்களில் முழுக்காட்டுதல்தான் வழக்கமான நடைமுறையாய் இருந்துள்ளது”<sup>6</sup> என்றும் வாசிக்கின்றோம்.

இந்த முறைமையின் நோக்கம் தெளிவாய் உள்ளது. ஆண்டர்ஸ் நைக்ரேன் அவர்கள், “ஞானஸ்நானம் பெறுபவர் தண்ணீருக்குள் முழுக்காட்டப்படும் பொழுது, அந்தச் செயல்பாடானது ‘கிறிஸ்துவுடன் அடக்கம் பண்ணப்படுதல்’ என்பதைக் குறிக்கின்றது; மற்றும் அவர் தண்ணீரில் இருந்து வெளியே வருதல் என்பது ‘கிறிஸ்துவுடன் உயிர்த்தெழுதலை’ குறிக்கின்றது” என்று எழுதினார்.<sup>7</sup>

ரோமர் 6:4ஐக் குறித்து எவரெட் F. ஹாரிஸன் அவர்கள், “இருப்பினும் ஒரு கண நேரத்திற்கு ஞானஸ்நானத்தின் தண்ணீரின் கீழ் உடலானது முழுகியிருக்கையில் கிறிஸ்துவுடன் அடக்கம் பண்ணப்படுதலையே [பவுல்] சித்தரிக்கின்றார் என்பது உறுதி” என்று கூறினார்.<sup>8</sup>

J. B. லைட்ஃபுட் அவர்கள், “பேராசிரியர் [B.] ஜோவாட் சரியாகக் கவனித்துள்ளபடி, ஞானஸ்நானத்தின் உருவகத்தை நினைவுகூருவதற்காக அப்போஸ்தலர், ‘மரித்த’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘அடக்கம் பண்ணப்பட்டோம்’ என்ற சொற்றொடரை அறிமுகப்படுத்துகின்றார், இது தெளித்தல் என்ற நமது நாட்களின் நடைமுறையில் மறைந்து போவதாயிருக்கின்ற ஒரு ஒப்புமையாக உள்ளது” என்று விளக்கம்

கொடுத்தார்.<sup>9</sup>

மார்ட்டின் லூத்தர், “ஞானஸ்நானம் (baptism) என்ற சொற்றொடர் ஒரு கிரேக்க வார்த்தையாக உள்ளது; இது இலத்தீன் மொழியில் MERSIO என்று தரவழைக்கப்படலாம்: நாம் ஏதாவதொன்றைத் தண்ணீரில் அமிழ்த்தும் பொழுது, அது முற்றிலும் தண்ணீரினால் மூடப்படலாம். பொதுவாக அந்தப் பழக்கம் தற்போது வழக்கொழிந்ததாக இருப்பினும் (ஏனெனில் அவர்கள் பிள்ளைகளை முழுவதுமாக முழுக்காட்டுவது இல்லை, ஆனால் சிறிது தண்ணீரைக் கொண்டு அவர்களைத் தெளிக்கின்றனர்), அல்லது அவர்கள் முழுவதுமாக முழுக்காட்டப்பட்டு, மீண்டும் தண்ணீரின் வெளியே எடுக்கப்படா விட்டாலும், அந்த வார்த்தையின் தோற்ற கால அர்த்தமானது அதையே சுட்டிக்காட்டுகின்றது” என்று எழுதினார்.<sup>10</sup>

மேலும் வேதாகமத்தில் “ஞானஸ்நானப்படுத்துதல்” என்ற வார்த்தை வருகின்ற இடங்களின் சந்தர்ப்பப் பொருளானது, அதன் அர்த்தம் “முழுக்காட்டுதலே” என்றுதான் சுட்டிக் காண்பிக்கின்றது:

அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தாரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே ... (மாற். 1:9, 10).

சாலீம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான் (யோவா. 3:23அ).

... அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள்; பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான். அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது ... (அப். 8:38, 39).

அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனே கூட அடக்கம்பண்ணப்பட்டோம் (ரோமர் 6:4இ).

ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர் களாகவும், ... அவரோடே கூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள் (கொலோ. 2:12).

### யாருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது?

இயேசுவுக்குத் தங்கள் வாழ்வை ஒப்புக் கொடுக்கும்படி முடிவெடுக்கக் கூடியவர்களாய் இருந்த ஆண்களும் பெண்களும் ஞானஸ்நானம் பெற்றனர். ஞானஸ்நானத்திற்கான இந்தத் தகுதியும், பிற தகுதிகளும், தாங்கள் செய்வது இன்னதென்று புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு வயது முதிர்ந்தவர்களுக்குத்தான் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

- (1) சவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதைக் கேட்டு (மாற். 16:15),
- (2) சவிசேஷத்தை விசுவாசித்து (மாற். 16:16), மற்றும் (3) மனந்திரும்பு

கின்றவர்களுக்கே (அப். 2:38) ஞானஸ்நானம் கொடுக்கப்பட வேண்டும் என்று வேதாகமம் எடுத்துரைக்கின்றது. (1) பிரசங்கித்ததைக் கேட்டார்கள் (அப். 8:12; 18:8) மற்றும் (2) செய்தியை ஏற்றுக் கொண்டு விசுவாசித்தார்கள் (அப். 2:41; 8:12; 16:33, 34; 18:8) இவர்கள் ஞானஸ்நானம் பெற்ற ஆண்களும் பெண்களும் இருந்தனர் (அப். 8:12) என்று அறிவிக்கப்பட்டது. தேவனுடைய செயலின்மேல் அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாக (கொலோ. 2:12), இருதயபூர்வமாய்க் கீழ்ப்படிந்து (ரோமர் 6:17, 18), பழைய வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்து, இயேசுவைப் பின்பற்றும்படி அர்ப்பணித்த ஒரு புதிய வாழ்வை (ரோமர் 6:4-7) அவர்கள் தொடங்கினர்.

ஞானஸ்நானத்துடன் இணைந்துள்ள ஆவிக்குரிய மறைகருத்துக்களைக் குழந்தைகளால் புரிந்து கொள்ள முடியாது, அல்லது அவர்கள் ஞானஸ்நானத்திற்குத் தேவைப்படும் உறுதிப்பாட்டை மேற்கொள்ள முடியாது. போதிக்கப்பட்டு, இயேசுவில் விசுவாசம் கொண்டு, இயேசுவுக்கு ஊழியம் செய்யும்படி தங்கள் வாழ்வை மாற்ற முடிவெடுத்துள்ள வர்களுக்குத்தான் ஞானஸ்நானம் தரப்பட வேண்டியதாய் இருக்கின்றது.

பரலோக இராஜ்யமானது, சிறு பிள்ளைகளைப் போலானவர்களைக் கொண்டதாக இருக்கிறது (மத். 19:14). அவர்கள் ஆதாமின் பாவங்களைச் சுதந்தரித்துக் கொண்டு, பாவிக்களாகப் பிறக்கவில்லை, அல்லது சில உபதேச நூல்களில் போதிக்கப்படுவது போல அவர்கள் இயற்கையாகவே கெட்டுப் போனவர்களாய்ப் பிறப்பதில்லை.

நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை ஆதாமும் ஏவாரும் உண்ட பிறகு மனிதன் கெடுமதியாளனாக மற்றும் ஒழுக்கம் கெட்டவனாக ஆகியிருந்தான் என்று தேவன் கூறவில்லை. மாறாக அவர், “இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப் போல் ஆனான்” (ஆதி. 3:22அ) என்றுதான் கூறினார். அவர்களும் அவர்களைத் தொடர்ந்து வந்துள்ள எல்லா சந்ததியும் ஜீவ மரத்திலிருந்து பிரிந்து நிறறல் என்பதே தண்டனையாய் இருந்தது. ஆதாமுக்குள் நாம் அனைவரும் சரீர மரணத்தை எதிர் கொள்ளுகின்றோம் (1 கொரி. 15:22); ஆனால் ஆவிக்குரிய வட்டாரத்தில் ஒவ்வொருவரும் அவரவருடைய சொந்த ஆவிக்குரிய நிலைக்குப் பொறுப்பாளியாக உள்ளோம். ஆதாம் செய்தவற்றின் அடிப்படையில் அல்ல, ஆனால் நாம் ஒவ்வொருவரும் நமது உடலில் இருக்கையில் செய்தவற்றின் அடிப்படையில்தான் நமக்கு நியாயத்தீர்ப்பு அமையும் (2 கொரி. 5:10).<sup>11</sup>

## ஞானஸ்நானத்தின் நோக்கம் என்னவாக இருந்தது?

யோவானின் ஞானஸ்நானமும் மன்னிப்பும்

வரப் போகிறவராய் இருந்த மேசியாவுக்கு மக்களை ஆயத்தப் படுத்துதலே யோவானின் ஊழியமாய் இருந்தது (மத். 3:3). அவர் தாம்

பிரசங்கித்தவற்றைச் செய்ததினால் மட்டுமின்றி, மக்களை ஞானஸ்நானத் திற்குள் கொண்டு வந்ததினாலும் இதை அவர் செய்தார். சீஷத்துவத்திற்கு உறுதிப்பாடு அவசியமானது என்று மக்கள் உணருவதற்கு அவர் உதவி செய்தார்.

பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்கு ஞானஸ்நானம் அவசியமானதாக உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களுடைய மனங்களை அவர் தயாரித்தார். யோவான், “பாவ மன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைப்” பிரசங்கித்ததாக மாற்கு 1:4 மற்றும் லூக்கா 3:3 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. யோவானிடம் ஞானஸ்நானம் பெற வந்த மக்கள் பாவங்களை அறிக்கையிட்டு (மத். 3:6) மன்னிப்பை நாடினர்.

### “பாவ மன்னிப்பிற்காக”

இயேசுவின் நாமத்தினாலே பாவமன்னிப்பு என்பது இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றிற்குப் பிறகு முதன்முதலாக எருசலேமில் போதிக்கத் தொடங்கப்பட வேண்டியதாயிருந்தது (லூக். 24:46, 47). அதற்கு முன்பு மன்னிப்பு என்பது குறிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் அவருடைய நாமத்தினாலே மன்னிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை. இயேசுவின் நாமத்தில் மன்னிப்பு என்பதை முதன்முதலில் பேதுருவே பிரசங்கித்தார். ஆண்டவரும் கிறிஸ்துவுமானவரைச் சிலுவையில் அறைந்து விட்டோமே என்ற உண்மையானால் தொடப்பட்ட நிலையில் இருந்தவர்களிடம் “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” (அப். 2:38அ) என்று பேதுரு கூறினார். அவர் எருசலேமில் பிரசங்கித்த இந்தச் செய்தியானது எல்லா நாட்டவருக்கும் உரியதாக உள்ளது (லூக். 24:47).

“பாவமன்னிப்புக்கென்று” அல்லது “பாவமன்னிப்புண்டாகும்படி” என்ற சொற்றொடரானது மத். 26:28; மாற். 1:4 மற்றும் லூக். 3:6; 24:47 ஆகிய வசனங்களில் காணப்படுகின்றன. நமது பாவங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டுள்ளதால் இயேசு தம்முடைய இரத்தத்தைச் சிந்தினார் என்று தீவிரமான எந்த விசுவாசியும் கூறமாட்டார் (மத். 26:28) அல்லது நமது பாவங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டதால் நாம் மனந்திரும்ப வேண்டும் என்று கூட அவர் கூறமாட்டார் (லூக். 24:47). பிறகு ஏன் அப். 2:38ல் உள்ள அதே சொற்றொடரானது “பாவமன்னிப்புக்கென்று” என்பதைத் தவிர வேறு எதையாவது அர்த்தப்படுத்துகின்றது என்பதில் எவரொருவரும் நிறைவடைய வேண்டும்? சில கையெழுத்துப் பிரதிகளில், லூக்கா 24:47ல் “பாவமன்னிப்புக்காக” என்பதற்குப் பதிலாக, “பாவ மன்னிப்பும்” என்றுள்ளது. இருப்பினும், “and” (“உம்”) (Gk.: Kai) என்ற வார்த்தையின் பயன்பாடானது “for” (“க்கென்று”) (Gk.: eis) என்ற வார்த்தையின் பயன்பாட்டைக் காட்டிலும் கையெழுத்துப் பிரதிகளின் ஆதாரத்தை மிகக் குறைவாகவே பெற்றுள்ளது, இது ஐக்கிய வேதாகமச் சங்கங்களின் சமீபத்திய வெளியீடுகளிலும் நெஸ்லே - ஆலன்ட் கிரேக்க

வசனப் பகுதியிலும் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.<sup>12</sup>

அப். 2:38ல் “மற்றும்” என்பதைக் கொண்டு இணைக்கப்பட்டுள்ள மனந்திரும்புதலும் ஞானஸ்நானமும் ஆகிய இரண்டுமே “பாவமன்னிப்புக் கென்ற” ஒரே நோக்கத்திற்கானவைகளாகவே உள்ளன. இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியமானது என்பதை விசுவாசிக்க விரும்பாததுதான் சிலர் பேதுருவின் இக்கூற்றிலிருந்து தப்பிக்கச் சூழ்ச்சி செய்வதற்கு முக்கிய காரணமாகும். இவ்வசனப் பகுதியில் உள்ள *eis* என்பது புதிய ஏற்பாட்டின் மற்ற சந்தர்ப்பப் பொருள்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளபடியாக “பெற்றுக் கொள்வதற்காக” என்று அர்த்தப்படுத்துவதாகப் புரிந்து கொள்ளப்படுதலே மிகவும் இயல்பான வழிமுறையாக உள்ளது.

“பாவமன்னிப்புக்கென்று” என்ற சொற்றொடரில் (மத். 26:28; மாற். 1:4; லூக். 3:3; 24:47; அப். 2:38 ஆகியவற்றில் காணப்படுகின்றபடி) உள்ள “என்று” என்பது கிரேக்க மொழியின் *eis* என்பதாக உள்ளது. ரோமர் 6:3ல் உள்ள “என்று” *eis* என்பது பற்றி J.B. லைட்ஃபுட் அவர்கள், “இந்த முன்னிடைச் சொல்லானது அதற்குள் உட்படுத்தப்படும் கருத்தைத் தெரிவிக்கின்றது” என்று எழுதினார்; பிறகு அவர், “மாற்கு 1:4ல் *eis aphesin harmarton* [“பாவமன்னிப்புக்கென்று”] என்பதில் உள்ள முன்னிடைச் சொல்லின் அர்த்தமானது ... ஞானஸ்நானத்தின் நோக்கம் மற்றும் விளைவு ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றது” என்று எடுத்துரைத்தார்.<sup>13</sup>

மாற்கு 1:4ல் உள்ள *eis* என்பது “பாவமன்னிப்பு பெறப்படலாம்” என்று அர்த்தப்படுவதாக சார்லஸ் ஹோட்ஜ் அவர்கள் எடுத்துரைத்தார்.<sup>14</sup>

டக்ளஸ் மூ அவர்கள், “புதிய ஏற்பாட்டில் *baptizo* என்பதற்குப் பிறகு *eis* என்பது வருகின்ற அடுத்த ஒரே ஒரு இடம் (பொருள்) என்பது குறிப்பிட்ட இடம் சார்ந்ததாக/இயல்பான கருத்துள்ளதாக (மாற். 1:9 [யோர்தான் நதியில்]) அல்லது நோக்கத்தை/விளைவைக் குறிப்பிடுவதாக (மத். 3:11 மற்றும் அப். 2:38 [பாவமன்னிப்பு]) உள்ளது; ...” என்றெழுதினார்.<sup>15</sup>

ஞானஸ்நானம் பெறுகின்றவர் தமது ஞானஸ்நானத்திற்கான நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று சிலர் உறுதிப்படுத்த முனைகின்றனர். ஒருவர் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்காக ஞானஸ்நானம் பெற்றால் - அவர் ஞானஸ்நானத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டிருந்தாலும், அல்லது புரிந்து கொள்ளாதிருந்தாலும் - அவர் மன்னிக்கப்படுவார் என்று அவர்கள் கூறுகின்றனர். மன்னிப்பு என்பது தேவனுடைய பகுதியென்றும் ஞானஸ்நானம் என்பது மனிதனுடைய பகுதியென்றும் ஆலோசிக்கப்படுகின்றது. இந்தக் கண்ணோட்டமானது, ஞானஸ்நானத்தின் நோக்கம் என்பதும் கூட மனிதனின் பகுதியாகவே உள்ளது என்பதைக் காணாமல் விட்டுவிடுகின்றது.

ஒரு கணவர் தமது மனைவியைப் புண்படுத்தி விட்டால், மற்றும் அவள் “நீங்கள் எனக்கு ஒரு டஜன் சிவப்பு ரோஜாக்களைக் கொடுத்தால் நான் உங்களை மன்னித்து விடுவேன்” என்று கூறினாள் என்றால், அவர் தாம் மன்னிக்கப்படும்படியாக அவளுக்கு அந்த ரோஜா மலர்களைக் கொடுக்க முடியும். அவர் மன்னிக்கப்படுவதற்காக, மன்னிக்கப்பட வேண்டும் என்ற

விருப்பத்துடன் அல்லது மன்னிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இதைச் செய்வார். மன்னித்தல் என்பது அவருடைய பாகமாய் இருக்கும், ஆனால் அவர் மன்னிக்கப்படுவதற்காக ரோஜா மலர்களைத் தருதல் என்பது அவருடைய பாகமாய் இருக்கும்.

ஞானஸ்நானத்தில் பரிசுத்த ஆவியானவர் அருளப்படுவார் என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியமில்லை என்றால், பாவமன்னிப்பு என்பது ஞானஸ்நானத்தில் நோக்கமாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுதலும் அவசியமில்லை என்று ஒரு மறுப்பு எழுப்பப்பட்டுள்ளது. பாவமன்னிப்பு என்ற நோக்கத்திற்கானதாகவே ஞானஸ்நானம் உள்ளது. ஞானஸ்நானம் பெற்று மன்னிக்கப் படுகின்றவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுகிறார். ஞானஸ்நானம் என்பது பாவமன்னிப்பிற்கானதாக உள்ளதால், நாம் நமது ஞானஸ்நானத்தின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு நேர்மாறான வகையில், பரிசுத்த ஆவியானவருடைய வரத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியம் இருக்காது, ஏனெனில் ஞானஸ்நானம் என்பது பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கானதல்ல.

மனம் புண்படுத்தப்பட்ட மனைவி, “நீங்கள் மன்னிக்கப்படுவதற்காக ஒரு டஜன் ரோஜா மலர்களை எனக்குக் கொடுங்கள்; நான் உங்களுக்கு ஒரு முத்தம் தருவேன்” என்று கூறக் கூடும். அவளது கணவர் மன்னிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக ரோஜா மலர்களைக் கொடுக்க முடியும் மற்றும் அதன் பிறகு அவர் மன்னிக்கப்பட்ட காரணத்தினால் முத்தத்தைப் பெற முடியும். நாம் மன்னிக்கப்படுவதற்கு ஞானஸ்நானம் பெற வேண்டும்; பிறகு நாம் மன்னிக்கப்பட்டதால் பரிசுத்த ஆவியானவரைப் பெறுகின்றோம்.

பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு யூதர்களிடத்தில், அவர்கள் மனந்திரும்பி, அவர்களின் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற வேண்டும், அதைத் தொடர்ந்து அவர்கள் பரிசுத்த ஆவியானவரை வரமாகப் பெற்றுக் கொள்வார்கள் என்று கூறினார்.

### இயேசுவின் ஞானஸ்நானம்

இயேசு ஞானஸ்நானம் பெற்ற பொழுது பாவமற்றவராயிருந்தார், அவர் நமக்கு முன்மாதிரியாக உள்ளார். எனவே இது, நாம் ஞானஸ்நானம் பெறும் பொழுது ஏற்கனவே மன்னிக்கப்பட்டு, பாவமற்றவர்களாயிருக்க வேண்டும் என்றே அர்த்தப்படுகின்றது என்று சிலர் போதிக்கின்றனர்.

இயேசுவை நோக்கி நமது கண்களை நிலைநிறுத்தி நாம் நமது ஓட்டத்தை ஓட வேண்டும் என்பதில் அவர் நமது முன்மாதிரியாக இருக்கின்றார் (எபி. 12:2). அவர் நடந்தது போலவே நாமும் நடக்க வேண்டும், அவருக்குள் இருந்த அதே சிந்தை நமக்குள்ளும் இருக்க வேண்டும், மற்றும் பவுல் கிறிஸ்துவைப் பின்பற்றியது போல நாம் பவுலைப் பின்பற்ற வேண்டியவர்களாய் இருக்க வேண்டும் (1 யோவா. 2:6; பிலி. 2:5; 1 கொரி. 11:1). நீதிக்காகத் துன்புறுவதில் இயேசு நமது முன்மாதிரியாக உள்ளார் என்று பேதுரு எழுதினார் (1 பேது. 2:21). இயேசு தமது ஜீவனைக்

கொடுத்ததால், நாம் சகோதரருக்காக நமது ஜீவனைக் கொடுக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம் (1 யோவா. 3:16).

இயேசு நமது முன்மாதிரியாக இருக்கின்றார் என்பது, அவர் செய்த எல்லாவற்றையும் மற்றும் அதே நோக்கத்திற்காக நாம் செய்ய வேண்டும் என்று அர்த்தப்படுத்துகின்றதா? அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றும் நமது முயற்சியில் பின்வரும் கொள்கைகள் நம்மை வழிகாட்டி நடத்த முடியும்.

முதலாவது, இயேசு செய்தவற்றில் சில விஷயங்கள் தற்செயலானவை களாக/அவருக்கு மட்டுமே உரியவைகளாக மற்றும் நாம் பின்பற்ற அவசியமற்றவைகளாக உள்ளன. அவர் திருமணம் செய்து கொள்ளா திருந்தார். அவருக்குப் பிள்ளைகள் மற்றும் வீடு இருந்ததில்லை (லூக். 9:58). அவர் முப்பது வயதில் ஞானஸ்நானம் பெற்று பிரசங்கிக்கத் தொடங்கினார், மற்றும் தம் ஊழியத்தைத் தொடர அவர் பன்னிரு அப்போஸ்தலர்களைத் தேர்ந்து கொண்டார் (லூக். 3:21-24; 6:13). தம்மைத் தாமே ஆதரித்துக் கொள்வதற்குப் பதிலாக அவர், போதிப்பதில் நேரத்தைச் செலவிடும் படியாக மற்றவர்களிடமிருந்து பொருளாதார உதவியைப் பெற்றுக் கொண்டார் (லூக். 8:3).

இரண்டாவது, அவர் செய்த சில விஷயங்கள் கொள்கையளவில் உதாரணங்களாய் உள்ளன, ஆனால் நாம் அவற்றைச் செய்ய வேண்டும் என்று நம்மிடத்தில் கேட்கப்படுவதில்லை. நியாயப்பிரமாணத்தின்படி அவர் விருத்தசேதனம் பண்ணப்பட்டார் (லூக். 2:21), ஆனால் அது நமக்குக் கட்டளையாக இருப்பதில்லை (கலா. 6:15). அவரது ஞானஸ்நானத்திற்குப் பிறகு, அவர் நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தார்; பின்பு அவர் தம்முடைய ஊழியத்தைத் தொடங்கினார் (மத். 4:2). அவர் ஓய்வுநாளன்று ஜெப ஆலயங்களில் பிரசங்கித்தார் (லூக். 4:16, 31, 44; 6:6), பஸ்காவைக் கடைப்பிடித்தார் (லூக். 22:15, 16), மற்றும் மிருக பலி செலுத்தும்படியும், பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்படியும் யூதமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார் (மத். 19:17; லூக். 5:14; 17:14). அவர் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்தார், அதன் கீழேயே அவர் பிறந்தார், நாம் தேவனுடைய சித்தத்திற்கு எவ்விதம் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்கு இவ்விதமாக அவர் முன்மாதிரியானார் (கலா. 4:4). இவை எல்லாவற்றையும் இயேசு செயல்படுத்தினார், ஆனால் இவைகள் இன்றைய நாட்களில் நம்மைக் கட்டுப்படுத்துவதில்லை (கலா. 3:24, 25; எபி. 7:12, 19; 10:9).

மூன்றாவது, அவர் செய்த சில விஷயங்கள் அதே போன்ற செயல்பாட்டளவில் அல்ல ஆனால் கொள்கையளவில் பின்பற்றப்பட வேண்டியவைகளாக உள்ளன. மீனின் வாயிலிருந்து பேதுரு எடுத்த ஒரு நாணயத்தைப் பயன்படுத்தி இயேசு வரி செலுத்தினார் (மத். 17:24-27). நாம் வரி செலுத்த வேண்டும் (ரோமர் 13:6), ஆனால் மீனின் வாயிலிருந்து எடுத்த பணத்தினால் அல்ல. அவர் தாழ்மையான ஊழியத்திற்கு உதாரணமாகத் தம் சீஷர்களின் பாதங்களைக் கழுவினார் (யோவா. 13:5-15) இதை உண்மையாகவே அதே செயல்பாட்டில் அல்ல ஆனால் கொள்கையளவில் அவரது சீஷர்கள் பின்பற்ற வேண்டும்.



நான்காவது, அவர் செய்த சில விஷயங்கள் மாறுபட்ட ஒரு நோக்கத் திற்காகச் செயல்முறையில் பின்பற்றப்பட வேண்டியவைகளாய் உள்ளன. இயேசு, கர்த்தருடைய இராப் போஜனத்தை ஒரு முன்மாதிரி என்ற வகையில் கடைப்பிடித்தாரே தவிர, தம்மைத் தாமே நினைவுகூருவதற்காகக் கடைப்பிடிக்கவில்லை (1 கொரி. 11:23-25). நாம் மற்றவர்களுக்காக நமது ஜீவனைக் கொடுக்க வேண்டும் என்று இயேசு நமக்குக் காண்பித்தார் (1 பேது. 2:21; 1 யோவா. 3:16). நாம் மற்றவர்களுக்காக இறக்கலாம், ஆனால் இயேசு தம்முடைய இரத்தத்தைச் சிந்திய அதே நோக்கத்திற்காக நாம் இறக்க முடியாது (மத். 26:28).

நாம் ஞானஸ்நானம் பெற வேண்டும், ஆனால் இயேசு ஞானஸ்நானம் பெற்ற அதே நோக்கத்திற்காக அல்ல. அவர் யோவானின் ஞானஸ்நானத்தைப் பெற்றார். யோவான் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்பு தலுக்கேற்ற ஞானஸ்நானத்தைப் பிரசங்கித்தார் (மாற். 1:4; லூக். 3:3). இந்த ஞானஸ்நானம் பெற வந்தவர்கள் யோவான் பிரசங்கித்த மன்னிப்பை நாடியதைச் சுட்டிக்காட்டும் வகையில் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டனர் (மத். 3:6). மன்னிக்கப்படுவதற்காக மனந்திரும்பிய பாவி என்ற வகையில் யோவானின் ஞானஸ்நானம் பெற வந்த மற்ற எல்லாரையும் போல இயேசு ஞானஸ்நானம் பெறவில்லை.

இயேசு பாவம் செய்திராதிருந்தவர் எனவே ஞானஸ்நானம் பெறுவதற்கு அவர் நமக்கு உண்மையான முன்மாதிரியாக இருக்க முடியாது; ஆகையால் அவர் தமது பாவங்களிலிருந்து மனந்திரும்பவும் முடியாது. இயேசு எல்லா நீதியையும் நிறைவேற்றுவதற்காகவே ஞானஸ்நானம் பெற்றார். இயேசு பெற்ற ஞானஸ்நானம் நமக்கானது அல்ல. அவர் யோவானின் ஞானஸ்நானத்தைப் பெற்றார். இயேசு செய்தது போல இன்றைய நாட்களில் நாம் யோவானின் ஞானஸ்நானத்தைப் பெற்றால், நாம் மீண்டும் ஞானஸ்நானம் பெற வேண்டியது அவசியமாய் இருக்கும். (அப். 19:1-5ஐக் காணவும்.)

“எல்லா நீதியையும் நிறைவேற்றதல்” என்பதே இயேசு பெற்ற ஞானஸ்நானத்தின் நோக்கமாய் இருந்தது (மத். 3:15). அவர் ஒருவர் மட்டுமே இந்த நோக்கத்திற்காக ஞானஸ்நானம் பெற முடியும். நாம் நமது ஞானஸ்நானத்தின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டியவர்களாய் இருப்பது போலவே, அவர் தம்முடைய ஞானஸ்நானத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டிருந்தார். அவரது ஞானஸ்நானமானது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது, ஆனால் நாம் ஏன் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்பதற்கு அது ஒரு முன்மாதிரியாய் இருப்பதில்லை. அவர் நீதியானவைகளே மட்டுமே செய்தாலும், பாவம் இல்லாதவராய் இருந்தாலும், அவர் எல்லா நீதியையும் நிறைவேற்றுவதற்கு ஞானஸ்நானம் பெற முடிந்தது. அதற்கு நேர் மாறான வகையில், நாம் நீதியுள்ளவர்களாகும்படி ஞானஸ்நானம் பெற வேண்டிய பாவிக்களாக இருக்கின்றோம். சில விஷயங்களில் இயேசு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு நமது முன்மாதிரியாய் உள்ளார், ஆனால் நாம் அதை ஏன் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் முன்மாதிரியாக இருப்பதில்லை.

ஐந்தாவது, சில விஷயங்களில் இயேசு, கொள்கை, நடைமுறை மற்றும் நோக்கம் ஆகியவற்றில் நமது முன்மாதிரியாக இருக்கின்றார். உதாரணமாக, அன்பு, ஊழியம், பரிவிரக்கம் மற்றும் தம்மையே கொடுத்தல் (ரோமர் 15:2, 3அ) ஆகியவற்றில் அவரது முன்மாதிரிகளைக் கவனியுங்கள். இவ்வழிமுறைகளில் நாம் அவரை முழுமையாகப் பின்பற்ற வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

## தொகுப்புரை

பாவமன்னிப்பைப் பெறுவதே ஞானஸ்நானத்தின் நோக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இயேசு அதைக் கட்டளையிட்டார்; பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் அதைப் பிரசங்கித்தனர்; நாம் அதற்குக் கீழ்ப்படிய வேண்டும்.

ஞானஸ்நானத்தைப் பற்றிப் பின்வருமாறு தொகுத்துரைக்கப் பட்டுள்ளது: “ஆதிக் கிறிஸ்தவர்களால் மிகவும் உணர்வுப்பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சடங்குகளில் ஞானஸ்நானம் ஒன்றாக இருந்தது. பாவத்திலிருந்து விளைந்த எல்லா அசுத்தங்களையும் கழுவி இவ்விதமாய் ஒருவருடைய அல்லது ஒருத்தியுடைய புதிய வாழ்வுக்கான ஆரம்ப நிலையைத் தயாரித்தல் என்பதே அதன் நோக்கமாயிருந்தது. அதன் மிகவும் அடிப்படையான வடிவமைப்பில் இச்சடங்கானது இதைப் பெறுபவர் அறிக்கையிட்டு அதைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீரில் முற்றிலுமாக முழுக்காட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாய் இருந்தது.”<sup>316</sup>

### குறிப்புகள்

<sup>1</sup>Harold Lindsell, ed., Harper Study Bible (Grand Rapids, Mich.: Zondervan, 1965), 1491, n28.19a. <sup>2</sup>*The American Heritage® Dictionary*, 3d ed., s.v. “baptize.” <sup>3</sup>David Noel Freedman, *The Anchor Bible Dictionary* (New York: Doubleday, 1992), 583. <sup>4</sup>*Origins, a Short Etymological Dictionary of Modern English* (London: Routledge & Kegan Paul, 1959), 38. <sup>5</sup>Massey H. Shepherd Jr., *Encyclopedia International* (Danbury, Conn.: Lexicon Publications, 1981), 378. <sup>6</sup>Robert Cecil Mortimer, *Chamber's Encyclopedia*. vol. 2, rev. ed. (London: Pergamon Press, 1967), 112. <sup>7</sup>Anders Nygren, *Commentary on Romans*, trans. Carl C. Rasmussen (Philadelphia: Muhlenberg Press, 1949), 233. <sup>8</sup>Everett F. Harrison, *The Expositor's Bible Commentary*, vol. 10, *Romans - Galatians*, gen. ed. Frank E. Gaebelin (Grand Rapids, Mich.: Zondervan Publishing House, 1976), 69. <sup>9</sup>J. B. Lightfoot, *Notes on the Epistles of St. Paul: I-II Thessalonians, I Corinthians 1-7, Romans 1-7, Ephesians 1:1-14*, Thornapple Commentaries, ed., J. R. Harmer (London: Macmillan and Co., 1895; reprint, Grand Rapids, Mich.: Baker Book House, 1980), 296. <sup>10</sup>Martin Luther *Opera* 1.72.

<sup>11</sup>ஆதாமும் ஏவாரும் நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை உண்ட பிறகு ஆவிக்குரிய வகையிலோ அல்லது ஒழுக்க ரீதியான வகையிலோ சீர் கெட்டிருந்தால், அவர்கள் ஒழுங்கான வழியில் நடந்து கொள்வதை நாடியிருக்க மாட்டார்கள்.

விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டதின் விளைவாக ஏற்பட்ட புதிய புரிந்து கொள்ளுதலின் அடிப்படையில் அவர்கள் தங்கள் உடலுக்கு உடை உடுத்திக் கொள்ளும்படி நாடியது (ஆதி. 3:7) ஒழுக்க ரீதியாகச் செயல்படுவதற்கான ஒரு முயற்சி என்றே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.<sup>12</sup>The Greek New Testament, United Bible Societies, 4th ed., Nestle-Aland Greek Text, 26th ed.<sup>13</sup>Lightfoot, 295-96. <sup>14</sup>Charles Hodge, *Commentary on the Epistle to the Romans* (Princeton: Np., 1886; reprint, Grand Rapids, Mich.: Wm. B. Eerdmans Publishing Co., 1974), 193. <sup>15</sup>Douglas J. Moo, *The Epistle to the Romans*, The New International Commentary on the New Testament, gen. eds. Ned B. Stonehouse, F. F. Bruce, and Gordon D. Fee (Grand Rapids, Mich.: Wm. B. Eerdmans Publishing Co., 1996), 360, n42. <sup>16</sup>Gayla Visalli, ed., *After Jesus: The Triumph of Christianity* (New York: Reader's Digest, n.d.), 36.

### ஞானஸ்நானத்தின் அர்த்தம்

“முதலாவது, ஞானஸ்நானம் என்பது சந்தர்ப்பப் பொருளில் வேறு விதமாகக் குறிப்பிடப்படாத பட்சத்தில், தண்ணீர் ஞானஸ்நானத்தையே அர்த்தப்படுத்துகின்றது ... ஆனால் ஞானஸ்நானம் எந்தப் பொருளைக் கொண்டு கொடுக்கப்பட்டது என்று குறிப்பிடுதலின்றி ‘ஞானஸ்நானம்’ மற்றும் ‘ஞானஸ்நானப்படுத்தப்பட்டனர்’ என்ற சொற்றொடர்கள் வரும் இடங்களில் அவை தண்ணீர் ஞானஸ்நானத்தின் குறிப்புகளாகவே உள்ளன என்று கூறாதலே பாதுகாப்பானதாக உள்ளது. இருப்பினும் தண்ணீர் ஞானஸ்நானம் என்று அர்த்தப்படாத பொழுது ஞானஸ்நானத்திற்கு பதில் பொருள் ஒன்று குறிப்பிடப்படுகின்றது: எடுத்துக்காட்டாக, ‘ஆவியினால்’.”<sup>1</sup> என்று ஜான் ஸ்டாட் அவர்கள் எழுதினார்.

இந்தக் கருத்தை ஆல்பிரெக்ட் ஓய்ப்க் ஒப்புக் கொள்கின்றார்: “ஞானஸ்நானம் பற்றிய புதிய ஏற்பாட்டுக் குறிப்புகள், அவற்றின் சந்தர்ப்பப் பொருளானது வேறு வகையில் குறிப்பிடாத பட்சத்தில், தண்ணீர் ஞானஸ்நானம் என்றே நினைக்கப்பட வேண்டும். ஞானஸ்நானம் என்பது ‘தண்ணீரில் முழுக்காட்டுதல்’ என்றே அர்த்தப்படுகின்றது. ஆகையால் ஊடகம் ஒன்றைக் குறிப்பிடுதல் அவசியமற்றதாக உள்ளது.”<sup>2</sup>

#### குறிப்புகள்

<sup>1</sup>John Stott, *Romans: God's Good News for the World* (Downers Grove, Ill.: InterVarsity Press, 1994), 173. <sup>2</sup>Albrecht Oepke, “baptizo,” *Theological Dictionary of the New Testament*, vol. 1, ed. Gerhard Kittel, trans. Geoffrey W. Bromiley, (Grand Rapids, Mich.: Wm. B. Eerdmans Publishing Co., 1964), 539.